

31 मार्च 2025 நிலவியபடி இருப்புநிலைக் குறிப்பு		
	(ரூபாய் ஆயிரத்தில்)	
	31.03.2025	31.03.2024
	நிலவியபடி	நிலவியபடி
மூலதனமும் பொறுப்புகளும்		
மூலதனம்	1346 96 40	1346 96 40
காப்புநிதியும் உபரியும்	67962 97 67	57041 15 97
வைப்புத் தொகைகள்	737153 56 39	688000 00 37
வாங்கிய கடன்	41507 92 45	23131 48 70
இதர பொறுப்புகளும் ஒதுக்கீடுகளும்	25439 23 21	23099 50 83
மொத்தம்	873410 66 12	792619 12 27
சொத்துகள்		
RBI-ல் உள்ள ரொக்கமும் இருப்புகளும்	31947 64 88	32702 75 93
வங்கிகளிலுள்ள இருப்பும் கேட்டவுடன் மற்றும் குறுகிய அறிவிப்பில் உள்ள பணமும்	22920 22 73	9406 37 45
முதலீடுகள்	225303 12 38	212554 47 66
முன்பணங்கள்	571071 19 09	514889 06 82
நிலையான சொத்துகள்	8826 69 30	7515 47 29
இதர சொத்துகள்	13341 77 74	15550 97 12
மொத்தம்	873410 66 12	792619 12 27
சார்புநிலைப் பொறுப்புகள்	280676 21 35	334247 11 14
வசூலுக்கான உண்டியல்கள்	14159 47 18	15934 58 28
மூலதன நிறைவு விகிதங்கள் (%) பேசல் III		
பிரிவு I மூலதனம்	15.36	13.52
உபரி பிரிவு I	0.49	0.51
பிரிவு II மூலதனம்	2.09	2.41
மொத்தம்	17.94	16.44
பங்குரிமை விகிதம் - இந்திய அரசாங்கம்	74%	74%

31 मार्च 2025 முடிவுற்ற ஆண்டுக்குரிய லாப நடடக் கணக்கு		
	(ரூபாய் ஆயிரத்தில்)	
	31.03.2025	31.03.2024
	முடிவுற்றது	முடிவுற்றது
I. வருமானம்		
ஈட்டப்பட்ட வட்டி	62002 15 80	55614 77 76
இதர வருமானம்	9223 48 10	7866 72 06
மொத்தம்	71225 63 90	63481 49 82
II. செலவினம்		
வட்டிச் செலவு	36825 78 82	32341 49 51
நடைமுறை செலவினம்	15401 64 46	14300 45 59
ஒதுக்கீடுகளும் சார்புநிலைப் பொறுப்புகளும்	8079 91 22	8776 60 81
மொத்தம்	60307 34 50	55418 55 91
III. இலாபம்/நட்டம்		
ஆண்டுக்கான நிகர இலாபம்/நட்டம்(-)	10918 29 40	8062 93 91
முன்கொண்டுவரப்பட்ட இலாபம்/நட்டம்(-)	329 34 23	133 23 45
மொத்தம்	11247 63 63	8196 17 36
IV. ஒதுக்கீடுகள்		
இவற்றுக்கு மாற்றம்:		
சட்டப்பூர்வ காப்புநிதிகள்	2729 58 00	2015 74 00
மூலதனக் காப்புநிதிகள்	29 19	-
சிறப்பு காப்புநிதிகள் IT சட்டம்		
பிரிவு 36 (I)(viii)-ன் கீழ்	467 34 00	362 22 00
மூலதன ஏற்ற இறக்க காப்புநிதிகள்	199 20 78	328 11 00
மூலதனக் காப்புநிதிகள்	-	254 40 45
வருமானக் காப்புநிதிகள்	5250 00 00	3250 00 00
ஊழியர் நல நிதி	60 00 00	40 00 00
பங்கு ஈவுத்தொகை	2188 81 65	1616 35 68
இருப்புநிலைக் குறிப்பில் சேர்க்கப்பட்ட இருப்புகள்	352 40 01	329 34 23
மொத்தம்	11247 63 63	8196 17 36

பங்கு ஒன்றின் வருமானம் ரூபாயில்		
(அடிப்படை & ரொக்கம்)	81.06	63.23

வங்கி கலைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டால், கலைப்பு அல்லது அதற்கு நிகரான நடவடிக்கைகள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டால், வைப்புத் தொகைகளைத் திருப்பி வழங்குவதில் எங்கள் தலைமை அலுவலகம் வங்கியின் வெளிநாட்டு கிளைகளின் வைப்புதாரர்களுக்குத் தாய்நாட்டு வைப்புதாரர்களைவிடக் குறைந்த முன்னுரிமை வழங்கவேண்டும் என எங்கள் தாய் நாடு- இந்தியா நிபந்தனை விதிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

சயேச்சையான தணிக்கையாளரின் அறிக்கை

இந்திய வங்கி உறுப்பினர்களுக்கு

கருத்து

- நாங்கள் இங்குத் தரப்பட்டுள்ள இந்தியன் பேங்கின் ("வங்கி") 2025 மார்ச் 31-ம் தேதி இருப்புநிலைக் குறிப்பு, அதே தேதியில் முடிவுற்ற லாப நடடக் கணக்கு, ரொக்கப் புழக்க அறிக்கை, மற்றும் குறிப்பிடத்தக்கக் கணக்கு கொள்கைகள், இதர விளக்கக் குறிப்புகளின் சுருக்கம் உட்பட ஆண்டுக்கான தனித்த நிதிநிலை அறிக்கைகளை தணிக்கை செய்தோம்:
- i. கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் அதன் துறைகள், கருவூலக் கிளை மற்றும் எங்களால் தணிக்கை செய்யப்பட்ட 20 இந்தியக் கிளைகள்;
- ii. இந்தியக் கிளைகள் 1972 (GIFT City கிளை உட்பட) அந்தந்த சட்டப்பூர்வ

கிளை தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டது; மற்றும் iii.வெளிநாட்டு 3 கிளைகள் அந்தந்த உள்ளூர் தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்பட்டன; எங்களால் தணிக்கை செய்யப்பட்ட இந்திய கிளைகளும், பிற தணிக்கை யாளர்களால் தணிக்கை செய்யப்பட்ட இந்திய கிளைகளும் ரிசர்வ் வங்கி ஆப் பேங் இந்தியா (RBI)-ன் வழிகாட்டுதல்களின்படி வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், இருப்புநிலைக் குறிப்பில், தணிக்கைக்கு உட்படுத்தப்படாத 4443 இந்திய கிளைகள்/அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட லாப நடடக் கணக்கு அறிக்கையும் பணப்புழக்க அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தணிக்கை செய்யப்படாத கிளைகளின் முன் பணங்கள் 25.53%, வைப்பு தொகைகள் 53.02%, வட்டி வருமானம் 18.10% மற்றும் வட்டி செலவுகள் 45.24% ஆக இருந்தன.

- எங்கள் கருத்து, எங்களுக்குக் கிடைத்த தகவல்கள், தரப்பட்ட விளக்கங்களின்படி, மேற்கூறிய தனித்த நிதிநிலை அறிக்கைகள் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ல் தேவைப்படும் தகவல்களை வங்கிக்கு தேவைப்படும் விதத்தில் வழங்குவதுடன் இந்தியாவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளுக்கும் இணக்கமாக உள்ளன, மற்றும்:
- a. இருப்புநிலைக் குறிப்பு அதனுடைய குறிப்புகளுடன் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மற்றும் நியாயமான 2025 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் விவகாரங்களின் உண்மையான மற்றும் நியாயமான பார்வையை வெளிப்படுத்தும் வகையில் முறையாக வரையப்பட்டுள்ளது;
- b. லாப நடடக் கணக்கு அதன் குறிப்புகளுடன் உண்மையான லாப நிலையை சரியாகக் காட்டுகிறது; மற்றும்
- c. பணப்புழக்க அறிக்கை அந்த தேதியில் முடிவடைந்த ஆண்டிற்கான பணப்புழக்கங்களின் உண்மையான மற்றும் நியாயமான பார்வையை வழங்குகிறது.

இதர விவகாரங்கள்

- வங்கியின் தனித்த நிதிநிலை அறிக்கைகளில் உள்ளடங்கியுள்ள 1,975 கிளைகளின் (3 வெளிநாட்டு கிளைகள் உட்பட) தனித்த நிதிநிலை அறிக்கைகள்/தகவல்களை நாங்கள் தணிக்கை செய்யவில்லை. இவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள்/தகவல்கள் 2025 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த சொத்துகள் Rs. 3,11,810.30 கோடிகள், அதே தேதியில் முடிவுற்ற ஆண்டுக்கான மொத்த வருமானம் Rs.20,628.19 கோடிகள் ஆகும். இந்த கிளைகளின் முன்பணங்கள் 42.07%, வைப்புத் தொகைகள் 40.99% மற்றும் செயல்படா சொத்துகள் 51.71% ஆகவும் 2025 மார்ச் 31-ம் தேதி முடிவுற்ற நிதி ஆண்டின் வருமானம் 28.77% ஆகவும் இருந்தன. இந்தக் கிளைகளின் நிதிநிலை அறிக்கைகள்/தகவல்ளை கிளை தணிக்கையாளர்கள் தணிக்கை செய்தனர். அவர்களின் அறிக்கைகள் எங்களிடம் வழங்கப்பட்டன. இந்தத் கிளைகளின் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள தொகைகள் மற்றும் வெளிப்பாடுகளைப் பற்றிய எங்களுடைய கருத்து முற்றிலும் சம்பந்தப்பட்ட கிளை தணிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது.

மேற்கண்ட விசயங்கள் சார்ந்த எங்களது அபிப்பிராயம் மாற்றப்படவில்லை. தனித்த நிதிநிலை அறிக்கைகளுக்கான பொறுப்பாளிகள் மற்றும் நிர்வாகத்தினரின் பொறுப்புகள்

- இந்த தனித்த நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பது வங்கி இயக்குநர்கள் சபையின் பொறுப்பாகும். வங்கியின் நிதிநிலை நிலவரம், நிதிநிலை செயல்பாடு மற்றும் ரொக்கப் புழக்க அறிக்கை இந்தியாவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகளுக்கு இணங்கவும், ICAI வெளியிட்ட கணக்கியல் தரங்களுக்கு இணங்கவும், வங்கி விதிமுறை சட்டம் 1949 பிரிவு 29-க்கு இணங்கவும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் வங்கியின் நிதிநிலைமையை உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் வகையில் தயாரிக்க வேண்டியது இயக்குநர்கள் சபையாகும்.

தனித்த நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்கான தணிக்கையாளர்களின் பொறுப்புகள்

- முழு தனித்த நிதிநிலை அறிக்கைகளில், மோசடி அல்லது பிழையால், முக்கிய விவரப் பிழைகள் இல்லாதிருக்கிறதா என்பதற்கு நியாயமான உறுதிப் பெற்று, எங்கள் கருத்தை உள்ளடக்கும் தணிக்கையாளர்களின் அறிக்கையை வெளியிடுவதே எங்கள் இலக்கு. மேலும் நாங்கள்:
- i பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும், நிர்வாகம் செய்த கணக்கியல் உத்தேசங்கள் மற்றும் அது தொடர்பான வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாயத் தன்மையையும் மதிப்பிடுகிறோம்.
- ii தொடர்ந்து செயல்படக்கூடிய கணக்கியல் அடிப்படையை நிர்வாகம் பயன்படுத்தியது பொருத்தமானதா என்பது பற்றி தீர்மானிக்கவேண்டும். அதோடு, பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையில், வங்கி தொடர்ந்து செயல்படக்கூடிய நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றல் குறித்துக் குறிப்பிடத்தக்க ஐயம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பான விவர நிச்சயமின்மை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். விவர நிச்சயமின்மை இருப்பதாக நாங்கள் தீர்மானித்தால், தனித்த நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அது தொடர்பான வெளிப்பாடுகள் குறித்து எங்கள் தணிக்கையாளர்களின் அறிக்கையில் கவனத்தை ஈர்க்கவேண்டும், அல்லது இந்த வெளிப்பாடுகள் போதுமானவையாக இல்லாவிட்டால், எங்கள் கருத்தைத் திருத்தியமைக்க வேண்டும். எங்களது தீர்மானங்கள், தணிக்கையாளர்களின் அறிக்கை தேதி வரை பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையிலானவை. ஆயினும், வருங்கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள், வங்கி தொடர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலை இழப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

சட்டப்பூர்வ முதன்மை கணக்காய்வாளர்கள்

KAILASH CHAND JAIN & CO
S SINGHAL & CO
G BALU ASSOCIATES LLP
DASS GUPTA & ASSOCIATES
ARUN K AGARWAL & ASSOCIATES

இயக்குநர்கள் சபை

BINOD KUMAR
BRAJESH KUMAR SINGH
SHIV BAJRANG SINGH
ASHUTOSH CHOUDHURY
MAHESH KUMAR BAJAJ
ALOK PANDE
K NIKHILA
PRADEEP KUMAR MALHOTRA
SANJEEV MAHESHWARI
BALMUKUND SAHAY
VISHVESH KUMAR GOEL

MANAGING DIRECTOR & CEO
EXECUTIVE DIRECTOR
EXECUTIVE DIRECTOR
EXECUTIVE DIRECTOR
EXECUTIVE DIRECTOR
GOVT.NOMINEE DIRECTOR
RBI NOMINEE DIRECTOR
SHAREHOLDER DIRECTOR
SHAREHOLDER DIRECTOR
PART TIME NON OFFICIAL DIRECTOR
PART TIME NON OFFICIAL DIRECTOR

பொது மேலாளர்-CFO

இடம்: சென்னை

தேதி: 03.05.2025

இந்த வங்கியின் நிதிநிலை அறிக்கைகளின் முக்கிய பகுதிகளான குறிப்புகளையும் அட்டவணைகளையும் மேற்கண்ட அறிக்கைகளுடன் சேர்த்து வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றை வங்கியின் ஆண்டறிக்கையில் காணலாம். இவற்றின் பிரதிகளைக் கீழ்க்கண்ட முகவரியில் கேட்டுப்பெறலாம்:

Chief Executive

Indian Bank, 3 Raffles Place, Bharat Building, Singapore 048617